

(265)

~~163-51~~  
~~17-5-61~~

To Mr. A.S.DANGA:  
The Hon'ble President of India,  
NEW DELHI.

Date 17-7-61  
11-7-61.

Respected Sir,

We, the following handloom weavers residing in Ponnori Taluk, Chingleput District, Madras State submit the following appeal to the President's kind consideration and necessary action. We, being poor handloom weavers, are not able to get on with the wages paid to us by the masterweavers and we are not able to make both ends meet in these hard days. We request that necessary steps may be taken to convert the wages paid to us as monthly salary fixing, that so much of cloth should be given for a month. Separate limits may be fixed for each variety of cloth. For the working of each loom 4 members are engaged and hence the monthly salary may be fixed considering the above said point. The Master Weavers business may be banned and Weavers Co-operative Societies may be organised and they may be made to give monthly salary to the weavers instead of the wages paid to them. If the procedure which is in force is still continued, we think that we will be put to hardship and we will be forced to go in for begging, by which the old cottage industry will come to an end. Hence we humbly request the Honourable President to take necessary steps to implement our appeal and relieve us from our difficulties. We request that all communications in this regard may be made to our representative Sri P.G. Kothandam, whose address is given separately below.

We expect a favourable reply in this regard from the Honourable President.

We beg to remain, Sir,

~~17-4-61~~  
~~16-3-61~~  
a-g. GANJ in 2 scrip  
Yours faithfully,

Date 11-7-61

P.T.O.

P.G. Kothanda Chettiar,  
Paligapet,  
Kiludalambodu P.O.,  
Ponneri Taluk,  
Chingleput District,  
MADRAS STATE.

Copy To:

~~The Hon'ble President Of India,~~  
The Hon'ble Pri-Minister Of India,  
The Hon'ble Minister for Industries,  
The Hon'ble President of All India Congress Committee

Sd. 21-2. Copy: - H. P. Govindarajulu Naidu







శ్రీ. శంకరాచార్య  
శ్రీ. గణేశాచార్య

P. Subramanyam

అంబాలి అంబాలి

L. E. Ajunam

P. బాలనందం

P. K. గణేశాచార్య

6. Jambulingam

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

N. Sri Ramiah Chetty

N. Subramanyam

N. అంబాలి

N. అంబాలి

అంబాలి

M. అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

15.5-0001

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

శ్రీ. శంకరాచార్య

అంబాలి

అంబాలి

R. అంబాలి

అంబాలి

R. N. Ramakrishnan

అంబాలి

N. M. Munnirathnam

అంబాలి

P. అంబాలి

N. N. Munsavay Chetty

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

A. Velin

P. C. అంబాలి

S. R. అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

అంబాలి

K. Venkatesh

అంబాలి

అంబాలి

A. I. T  
Received 1357/13-5-61  
Replied

265

Phone : 55-1563

Association of Small Powerloom Units of West Bengal

Regd. Office : 43, Nanda Mullick Lane,

CALCUTTA - 6.

Dated 26th April, 1961.

To  
The Union Finance Minister,  
New Delhi.

Dear Sir,

While we had been expecting total exemption from Excise Duties of all the Powerloom Units with three and four Powerlooms, in response to our representation made to you in that behalf we have been utterly disappointed by the announcement made by you in the Loke Sabha on 19. 4. 61 exempting all the Powerloom Units with three or four looms from Excise Duties provided they work one shift only.

We are at a loss to account why such a condition has been laid down because none of these Units will be in a position to work for one shift only without incurring heavy losses for stopping work for the other two shifts.

We may mention in this connection that 3 and 4 Powerloom Units are the most uneconomic Units and they have been able to keep somehow their existence by working for full 3 (three) shifts. So to ask them to work one shift only, is to ask them indirectly to close their Units. So the result of your announcement, if carried out, would be the death-knell of all these Units and it would amount to taking away by your left hand what was offered by your right one.

Moreover, we have other difficulties to in stopping work for other two shifts because we had to give an undertaking to the Governor of the State of West Bengal to the effect that eight refugee workers will have to be employed in our proposed factory as a condition for obtaining Special Permit for acquisition and installation of four (4) Powerlooms. And now, if anybody be tempted to work one shift only, without thinking of grave consequences that may result therefrom, he will have to retrench workers for the other two shifts by violating the agreement with the Governor.

Now the one conclusion that can be drawn from your announcement in the Loke Sabha on 19. 4. 61 is that you are prepared to forego the revenue income that may be accrued from these 3 and 4-loom units provided they work one shift only. And we say that none of these units can exist by working one shift only.

That being the position, we do not see any reason why all these 3 and 4-loom units should not be exempted from Excise Duties irrespective of the consideration of any number of shifts that may be worked in any of the undertakings.

We may mention in this connection that it was admitted by the Plan<sup>making</sup> authorities in their review of the progress made in different Industries during the Second Plan period that, expected progress could not be attained in the textile industries. So while the overall Government policy is to increase production by all means in order to meet the increased demand and thereby counteract the inflationary trends in the prices of textile goods your policy if adhered to, will diminish the total production of the country.


In view of the above there is no justification whatsoever to ask these small units to work one shift and shut off work in other two shifts in order to enjoy exemption from Excise Duties.

We, therefore, request you in the interest of higher production of textile goods which is so much needed at the present moment and also in the interest of the survival of the small scale textile industries in the country to waive this condition of working one shift only and grant them exemption from Excise Duties irrespective of the number of shifts that may be worked according to the suitability of the units concerned.

Copy to:-

- 1) Prime Minister,  
Republic of India, New Delhi.
- 2) Union Rehabilitation Minister,  
New Delhi.
- 3) Minister of Commerce and Industry;  
Govt. of India, New Delhi.
- 4) Union Law Minister, New Delhi.
- 5) All M. Ps '.

Yours faithfully,



(Shyamal Dasgupta.)  
Hony. General Secretary.  
Association of Small Powerloom Units  
of West Bengal.



# திருவுணம் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம்,

(பதிவு எண்: 2507)

(இணைப்பு:— டி. என். டி. யு. சி. & ஏ. ஐ. டி. யு. சி.)

உயர்திரு... ச. வி. த. வ. சி.... வி. யு. வ. சி.... அவர்கள்  
 .....ச. வி. த. வ. சி......

ஐயா.

கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து வந்திருக்கின்றன. இன்றைய நிலையில் எவ்வளவு உழைத்தாலும் வாழ்க்கை நடத்த முடியாமல் வேதனைப்படுகிறார்கள். எனவே 6—5—61ல் நடந்த சங்க பொது உறுப்பினர் கூட்டத்தில் கீழ்க்கண்ட கூலி உயர்வு கோரிக்கை வைப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாங்கள் அடியிற்கண்ட எங்கள் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமாய் மிகவும் கேட்டுக்கொள்கிறோம்.

## கூலி உயர்வு கோரிக்கைகள்.

எண்	விபரம்	27-10-58 ஓய்வூதியக் கூலி		25 சதவீத கூலி		தற்போதைய கோரிக்கை கூலி	
		ரூ.	பை.	ரூ.	பை.	ரூ.	பை.
1	பூரா சாதா (பேட்டு அன்னியில்) 9 கெஜம் நெய்ய கூலி	...	14 00	3	50	17	50
2	சாதா (பேட்டு அன்னியில்) கோர்வை 9 கெஜம் நெய்ய கூலி	...	21 37	5	35	26	72
3	பேட்டுக்கூலி தலைப்புக்கு	...	1 81	0	46	2	27
	பேட்டு 1 முதல் 30 கொலிக்கி வரை	...	3 00	0	75	3	75
4	ஒன்னைட் பார்டர் 9 கெஜம் சேலைக்கு	...	20 37	5	10	25	47
5	ஷெட்டிலில் நெய்ய (பேட்டு அன்னியில்) 9 கெஜம்	...	14 00	3	50	17	50
6	பாவடை ரகம் 1½, 1, 2 முழம் அகலம்	...	16 50	4	13	20	63
	பாவடை ரகம் 2½ முழம் அகலம்	...	18 00	4	50	22	50
8	பேட்டுக்கூலி பாவடை ரகங்களுக்கும் ஒரு கரை சேலைக்கும் மொத்த கொலிக்கி கிணிருந்து 58 + 25 கூலி கணக்கிட வேண்டும் (58 + 25 சதவீதம்)	...				0	78
9	செவ்ப் முந்தி 1 முதல் 100 கொலிக்கிக் கும் மினிமம் கூலி	...	3 12	0	78	3	90
	முதல் 100க்குப்பிறகு அடுத்த ஒவ்வொரு 100க்கு கூலி	...	1 56	0	39	1	99

	ரு.	பை.	ரு.	பை.	ரு.	பை.
10 இழை வரிசையானால் முதல் 100க்கு மீனிமம்	..	3 50	0 88	4 38		
11 பெட்னி வாங்க கூலி	...	2 00	0 50	2 50		
12 ஒன்சைட் கரை புட்டா செய்யும் 6 கெஜம்	...	14 00	3 50	17 50		
13 கரை கட்டம் முத்துக்கொட்டடி செய்ய முழம் ஒன்றுக்கு	...	0 37	0 10	0 47		
14 உடலில் துக்கடா புட்டா செய்ய பட்டு ஆனால் முழம் ஒன்றுக்கு	...	0 94	0 24	1 18		
உடலில் துக்குடா புட்டா செய்ய ஜரிகை ஆனால் முழம் ஒன்றுக்கு	...	1 00	0 25	1 25		
15 உடலில் பட்டு முத்து சீர் பரூஸ் வகைக்கு ர் கெஜம் செய்ய	...	2 00	0 50	2 50		
16 டை மறித்து செய்ய ர் கெஜத்திற்கு கூலி	...	2 00	0 50	2 50		
17 உடலில் ஜரிகை வைரப்படி. வைரவூசி முத்துவூசி. சில்வர் ஸ்டப். பயர் பிளே வகையரு பெட்னி உள்பட கூலி	...	6 87	1 72	8 59		
18 உடலில் பேட்டுதனி ஜாங்கு இருந்தால் பிரத்தியேகமாக ர் செஜத்திற்கு	...	1 00	0 25	1 25		
19 பூரு வேலை ர் கெஜத்திற்கு கூலி	...	83 07	20 75	103 75		
20 பொரைத் தறிக்கு ர் கெஜத்திற்கு கூலி	...	55 00	13 75	68 75		
21 உடலில் முகி மறித்து செய்ய முழம் 1க்கு	...	0 19	0 05	0 24		
22 மாதர் கோரு கூலி :-						
(1) பாவு வேலை செய்ய வீசை ஒன்றுக்கு	...	11 50	2 88	14 38		
(2) ½ முறுக்கு உண்டை தெடா வீசை 1க்கு	...	4 75	1 19	5 94		
(3) ½ முறுக்கு உண்டை தெடா வீசை 1க்கு	...	5 75	1 44	7 19		
(4) பாவு ஓட குஞ்சம் 100க்கு	...	3 12	0 78	3 9		
23 சப்ரி செய்ய கெஜம் 1க்கு அதிகம் சேர்த்து தரவேண்டியது				0 25		
24 (அ) முந்தி சொர்க்கவாசல் புட்டா 300 கொலிக்கி வரை உள்ளதற்கு				7 80		
(ஆ) 300 கொலிக்கிக்குமேல் ஒவ்வொரு கொலிக்கிக்கும் சேர்த்துத் தரவேண்டியது				0 03		
25 முந்தி சொர்க்கவாசல் புட்டா அன்னியில் போடும் இதர புட்டாக் களுக்கு கொலிக்கி 1க்கு தரவேண்டியது.				0 03		
26 (அ) முந்தி துக்கடா புட்டாவுக்கு				9 00		
(ஆ) முந்தி துக்குடா புட்டா அன்னியில் முந்தியில் செஃப் போட்டால் கொலிக்கி 1க்கு தரவேண்டியது.				0 03		

- 27 புட்டாசெல்ப் வேலைசெய்யும் முந்திகளில் போடும் முத்துநேரியல்  
பாராஸ் சீர் வகையராக்களுக்கு தனியாகத் தரவேண்டியது. 0 50
- 28 சேலையில் பொறை இழுக்கவேண்டியதற்கு ஒவ்வொரு  
பொறைக்கும் 1 00
- 29 முந்தியில் கல்யாணப்பரிசு போன்ற செல்ப் போட்டால் ஜரிகையுடன்  
பட்டு கலந்தால் ஜரிகைக்கு கொடுக்கும் கூலியைப்போல் பட்டுக்கும்  
இழை வரிசைக் கணக்கில் கூலி தரவேண்டும்.
- 30 ஒப்பந்தத்தில் கண்ட சேலை தாவணி கூலியில் குறிப்பிடும் கெஜத்திற்கு  
அதிகமாக நெய்யும் கெஜங்களுக்கு கூலி சேர்த்து விசிகாசாரக் கூலி  
தரவேண்டும்
- 31 வைர்லுசியில் போடும் புனிஜரிகை பெட்னி ஒவ்வொன்றுக்கும் ரூபாய்  
இரண்டு தரவேண்டும்
- 32 தறிக்கு பாவு தருவதைப்போல் ஜரிகைப் பாவு தரவேண்டும். ஜரிகை  
பாவுக்கு ஓடும் இழைப்பு கூலி தொழிலாளரிடம் வாங்கக்கூடாது.
- 33 உடல் மீனா புட்டாவில் ஜரிகை பட்டு கலந்த மீனா புட்டா நெய்வதற்கு  
முழம் 1க்கு 1-50 தரவேண்டும்.
- 34 உடல் புட்டாவில் 20 கொலுக்கி வரை முழம் 1க்கு ரூ. 1-00ம், 20  
கொலுக்கிக்குமேல் போடும் ஒவ்வொரு 10 கொலுக்கிக்கும் ரூ. 0-25  
சேர்த்துத்தரவேண்டும்.
- 35 லூம் தறியில் உடல் பூரா ஜரிகை சாதா நெய்வதற்கு கெஜம் 6க்கு  
ரூ. 60-00 தரவேண்டும். (ஜக்காட்)

### குடந்தை பகுதி கூலி உயர்வுக் கோரிக்கை நடவடிக்கை குழு.

விட்டுப்போன டிசைன்களும், புது டிசைன்களும்

- 1 இரும்புத்திரை (ஸ்பெஷல்) 6 கெஜம் 1க்கு 7 00
- 2 சாரல் ஜாங்கு திருப்பி நெய்ய 6 கெஜம் 1க்கு 2 00
- 3 முத்துசீர் கையால் தூக்கி நெய்ய 6 கெஜம் 1க்கு 1 50
- 4 பூரா வேலை தாவணியில் கலர் மாற்றம் செய்து வாங்கப்படும்  
புட்டாக்களுக்கு (முழத்திற்கு) 10 கொள்கிக்கு முழம் 1க்கு 1 50  
மேல்கொண்டு ஒவ்வொரு கொள்கிக்கும் 4 காசுகள் வீதம்  
சேர்த்துக்கொள்ளவேண்டியது.
- 5 பொறை தாவணி பூராவேலை தாவணிகளுக்கு பத்தை முடிச்சு  
போட தாவணி ஒன்றுக்கு 1 50
- 6 முந்தியில் செப்பு அல்லது புட்டாபோடாமல் நேரியல் சீர்  
அல்லது பறியில் சீர் மட்டும் போடப்படும் முந்தி ஒன்றுக்கு 1 50



# கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம், சன்னதி தெரு, திருப்புவனம்.

(இணைப்பு: T. N. T. U. C. & A. I. T. U. C.)

அகில கிங் டி யூ சூழலின் அங்கம்  
கொங்கிரஸ், மலர்ச்சி. Date 27-5-1961

A.I.T.U.C.  
Received 1667/66-64  
Relief

ஆலோசனை.

24-5-61.ல் அங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

அங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

25-29 வரையில் காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும் சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்

14.5.2020  
சங்கம் அடுத்திட்டுள்ள காலமும்  
27-5-61

265

# கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் N. G. 1843

296 காந்தி ரோட், காஞ்சீபுரம்.

To

திருவாளர்

சூன் 25

அவர்கள்

காஞ்சீபுரம் பட்டு ஜரிகை ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்  
காந்தி ரோட், காஞ்சீபுரம்.

அன்புடையீர்,

விஷயம்:— கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் கூலி உயர்வு கோரிக்கைபற்றி.

விலைவாசி உயர்வின் காரணமாக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை கவிரக்க கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் 27-3-61 தேதி கூடி பரிசீலனை செய்தது. இதையொட்டி 5-4-61 தேதி நடந்த மகாசபை கூட்டத்தில் கூலி உயர்வு பிரச்சனையை பற்றி கீழ்க்கண்ட முடிவு செய்துள்ளது. ஆகவே தாங்கள் இம் முடிவை அமுல்படுத்தி நெசவுத் தொழிலாளர்களின் இன்னலை தவர்க்கவேண்டுகிறோம்.

## 5-4-61 தேதி கூடிய கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் மகாசபை கூட்டத்தின் முடிவுகள்.

1. 7-9-56 வருடம் இருசங்க பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேசி செய்துகொண்ட கீழ்க்கண்ட கூலி ஒப்பந்தத்தை அமுல்படுத்தவில்லை. இதை அமுல்படுத்த கோரியும்,

- |   |                        |  |                        |
|---|------------------------|--|------------------------|
| 1. கோர்வை 18 கெஜத்திற்கு  | ரூ. 45-0-0             | (c) ஷேரகங்களில் சரிகையானால் விகின்   | ரூ. 0-1-0              |
| 2. சாதா 18 கெஜத்திற்கு (கோர்வை இல்லை)   | ரூ. 35-0-0             | 17. கரை கட்டம் கரையில் முத்து கொட்டி பரோஸ் நெய்ய முழம் 1-க்கு கூலி                           | ரூ. 0-6-0              |
| 3. ஒன்சைட்டு 18 கெஜம் (கோர்வை)  | ரூ. 42-0-0             | 18. உடலில் முத்துக்கொட்டி பரோஸ் 8 கோல் அச்சில் நெய்ய முழம் ஒன்றுக்கு கூலி                    | ரூ. 0-6-0              |
| 4. 2 1/4 அகலம் ஒன்சையிட்டு (கோர்வை)   | ரூ. 40-0-0             | 19. சரிகை டிஷ்யூ 18 கெஜம் நெய்ய  | ரூ. 15-0-0             |
| 5. 2, 1 1/4, 1 1/2 முழம், அகலம் கோர்வை பாவாடை   | ரூ. 35-0-0             | 20. சரிகையினால் முக்கி நெய்ய 18 கெஜம் கூலி   | ரூ. 4-8-0              |
| 6. இருகரைப்பேட்டு 10 குளிகைக்கு கூலி  | ரூ. 1-8-0              | 21. உடலில் பேட்டு 10 குளிகைக்கு  | ரூ. 1-4-0              |
| 7. ஒரு கரைப்பேட்டு (பாவாடை ஒன்சையிட உள்பட) 10 குளிகைக்கு கூலி   | ரூ. 1-4-0              | 22. உடலில் குருக்கு டிசைன் செல்பு நெய்ய 100 குளிகைக்கு                                       | ரூ. 2-8-0              |
| 8. பெட்னி 1-க்கு கூலி   | ரூ. 2-8-0              | 23. சரிகை தந்தி காயி நெய்ய 18 கெஜத்திற்கு  | ரூ. 10-0-0             |
| 9. செல்பு 100 குளிகைக்கு கூலி   | ரூ. 3-0-0              | 24. உடலில் சரிகை மல்லி மொக்கு (a) நெய்ய முழம் ஒன்றுக்கு (b) ஷே பட்டில் நெய்ய முழம் ஒன்றுக்கு | ரூ. 0-6-0<br>ரூ. 0-5-0 |
| 10. ரேக்கு கூலி   | ரூ. 3-0-0              | 25. சாதா ரகத்தில் பட்டில் முக்கி நெய்ய 18 கெஜத்திற்கு  | ரூ. 3-0-0              |
| 11. ஷே மீரா ரேக்கு கூலி   | ரூ. 4-8-0              | 26. சாதா ரகத்தில் பட்டில் சிக்கி அல்லது கசகசா 18 கெஜத்திற்கு                                 | ரூ. 6-0-0              |
| 12. கரைப்புட்டா நெய்யும் ஒவ்வொரு 100 குளிகைக்கும்   | ரூ. 0-6-0              | 27. கோர்வை ரகத்தில் சிக்கி அல்லது கசகசா நெய்ய 18 கெஜத்திற்கு                                 | ரூ. 3-0-0              |
| 13. முந்தி புட்டா நெய்யும் ஒவ்வொரு 100 குளிகைக்கும்   | ரூ. 3-4-0              | 28. ஷட்டில் தறி 19 கெஜத்திற்கு   | ரூ. 25-0-0             |
| 14. கரையில் புட்டாக்கள் நெய்ய 100 குளிகைக்கு  | ரூ. 0-10-0             | 29. கோராபாவு தடை பவுண்டு ஒன்றுக்கு   | ரூ. 3-8-0              |
| 15. சாதா முந்தியில் முத்து சர் நெய்ய ஒரு முந்திகு   | ரூ. 0-8-0              | 30. கோரா சப்புரி தடை பவுண்டு ஒன்றுக்கு   | ரூ. 2-0-0              |
| 16. உடலில் பட்டு புட்டா நெய்ய (a) 20 குளிகைக்கு உட்பட்ட புட்டாக்களுக்கு முழம் ஒன்றுக்கு (b) ஷேரகத்தில் 20 குளிகைக்கு மேல் நெய்யும் ஒவ்வொரு 10 குளிகைக்குள் உள்ள புட்டாக்களுக்கு அதிக கூலி | ரூ. 1-0-0<br>ரூ. 0-3-0 |  |                        |

2. மேலும் ஷே ஒப்பந்தத்தில் கண்டுள்ள அடிப்படை கூலியில் கோர்வை 18 கெஜத்திற்கு கூலி ரூ. 45—00 என்றுள்ளதை ரூ. 50—00 ஆக்க கோரியும், சாதா 18 கெஜம் கூலி ரூ. 35—00 என்றுள்ளதை ரூ. 40—00 ஆக்க கோரியும், ஒன்சைட்டு 18 கெஜம் கூலி ரூ. 42—00 என்றுள்ளதை ரூ. 47—00 ஆக்க கோரியும், 2½ அகலம் ஒன்சைட்டு கோர்வை கூலி ரூ. 40—00 என்றுள்ளதை ரூ. 45—00 ஆக்க கோரியும், 2, 1½, 1½ முழம் அகலம் கோர்வை பாவாடைகூலி ரூ. 35—00 என்றுள்ளதை ரூ. 40—00 ஆக்க கோரியும், மகாசபை முடிவுசெய்துள்ளது.
3. மற்றும் கோரா தடை சப்புரி ரூ. 2—50 பாவுக்கு ரூ. 4—00 கொடுக்க கோரியும் தீர்மானம் ஏகமனதாக நிறவேற்றி உள்ளது.

K. S. பார்த்தசாரதி,  
தலைவர்.

A. C. குருசாமி,  
செயலாளர்.

Copy to

1. திரு. லேபர் கமிஷனர், சேப்பாக்கம் சென்னை.
2. கலெக்டர். செங்கற்பட்டு ஜில்லா, சைதாப்பேட்டை.
3. காஞ்சீபுரத்திலுள்ள எல்லா பட்டு மளிகை முதலாளிகளுக்கும்.
4. All India Trade Union Congress.

268

Telegrams : " POWERTEX "

Telephone : 15

**The Ichalkaranji Powerloom-Weavers'  
Co-operative Association Ltd., Ichalkaranji**  
( Dist. Kolhapur )

Rly. Station :  
**Hatkanangale ( S. Rly. )**

Ref. No. EXC/453/13

Date: 28th March, 1961

To

HON'BLE SHRI MORARJIBHAI DESAI,  
Finance Minister,  
Government of India,  
NEW DELHI.

**Sub.:-** Incidence of heavy excise duty on powerloom units  
having 3 to 4 powerlooms and request to continue  
the slab of 1 to 9 looms.

Respected Sir,

We are very grateful to you for having spared valuable time and having given patient hearing to the deputation of our Association which had put before you some of the grievances of decentralised small-scale powerloom Industry on our side. Due to your inclination to consider some of the genuine difficulties in our way we take this opportunity to put forth some of them in the light of your recent declaration of 50 percent reduction in Excise Duty.

2. We felt a bit relieved when you had declared 50 per cent reduction in the incidence of excise levy on powerloom units having 3 to 4 powerlooms. In fact, newly imposed heavy incidence



was certainly ruinous to such units which had hitherto enjoyed total exemption of duty. Even though 50 per cent reduction has given them slight relief still they deserve much more for their survival. Similarly, units having 1 to 9 looms have been completely ignored and as such their condition has become still worse. However, your recent speech in the Parliament shows the sympathetic trend towards small scale industries, hence with great confidence we put before you difficult situation of small powerloom units.

3. Even after 50% reduction in the enhanced duty, small units having 4 looms will have to pay Rs. 222/- per month which is indeed a heavy burden. Therefore, being helpless, owners of these 4 looms units had to resort to get their two looms sealed and thus avail of the exemption by running only two looms. Recent reduction of 50% in duty practically means to impose duty at the rate of Rs. 37/- per loom per shift per month on the remaining sealed or idle looms. Hence it will be evident that declaration of 50% reduction to small units practically did not have any substantial relief or exemption. Some further relief is really essential and inevitable for running of these small units and to maintain parity between the income, expenditure and the corresponding taxation on owners of such units.

4. Hence, we pray that this new rate of duty should still further be reduced by 50%. Moreover, it is very essential to continue the slab of 1 to 9 looms. Units which fall in this slab are no doubt better-off than 4 loom units, but in no way their case can be compared with units of 24 looms. Therefore, it is but essential to retain the slab of 1 to 9 looms distinctly and separately as before, otherwise the very existence of such units will be in danger.

5. Being aware of numerous difficulties in the way of small powerloom units such as higher cost of production, draw-back in marketing their goods etc., you have shown your preparedness to safeguard their interest: likewise please feel that slab of 1 to 9 powerlooms also deserve some special concession at your hand.

Thanking you,

Yours faithfully,

**S. R. Hupre**

*President.*

Copy forwarded with

Compliments to :-

Shri (S.A. Dange .

M.P

A. I. T. U. C.  
Received.. 530/24-3-61  
Replied.....

262

~~111~~



THE MADRAS STATE HANDLOOM WEAVERS COOPERATIVE SOCIETY LTD.,  
"Balasundaram Buildings",  
34/1-A, Pantheon Road, Egmore, Madras 8.

\*\*\*

Date: 22 MAR 1961

Dear Sri Shripad Amrit Dange, M.P.,

In continuation of my letter dated 3-3-61,  
I enclose herewith a copy of my letter dated 20-3-61 addressed  
to the Finance Minister, Government of India regarding  
exemption of excise duty proposed on cotton, rayon and staple  
fibre yarn. I request you to take up this matter with the  
Minister for Finance <sup>and</sup> in Parliament and do your best to get  
exemption for all counts of yarn consumed by the Handloom  
Industry.

Yours sincerely,

(M.P. NACHIMUTHU)  
PRESIDENT

THE MADRAS STATE HANDLOOM WEAVERS COOPERATIVE SOCIETY LTD.,  
"Bala sundaram Buildings",  
34/1-A, Pantheon Road, Egmore, Madras 8.

\*\*\*\*\*

To

Sri Morarji R. Desai,  
Minister for Finance,  
Government of India,  
NEW DELHI.

Date: 20-3-1961

Sir,

Sub: Proposed Excise duty on Cotton, Rayon and  
Staple fibre yarn - Representation  
Regarding -

\*\*\*\*\*

While confirming our telegram of date reading  
as follows:

"MORARJI DESAI, MINISTER FOR FINANCE, NEW DELHI!"

"MADRAS STATE HANDLOOM WEAVERS COOPERATIVE SOCIETY  
THANKS HON'BLE FINANCE MINISTER FOR INCLUDING ONE  
TO TEN COUNTS OF COTTON YARN DELIVERED IN HANKS  
FOR USE BY THE HANDLOOMS IN THE GROUPS OF YARN  
GETTING EXEMPTION FROM THE PROPOSED EXCISE DUTY  
STOP EXEMPTION NOW GRANTED WILL NOT GIVE FULL  
RELIEF TO THE INDUSTRY UNLESS COUNTS 40 UPWARDS  
ARE ALSO GRANTED EXEMPTION STOP IN RECENT  
MONTHS PRICES OF FINE AND SUPERFINE YARN HAVE  
GONE UP WITH THE RESULT THE COST OF PRODUCTION  
OF HANDLOOM FABRICS HAVE CONSIDERABLY INCREASED  
AFFECTING BOTH INTERNAL AND OVERSEAS SALES OF  
HANDLOOM FABRICS STOP WE PRAY THAT THE HON'BLE  
MINISTER WOULD BE PLEASED TO GRANT EXEMPTION  
REQUESTED FOR AND THUS SAVE THE INDUSTRY AND  
MILLIONS OF WEAVERS DEPENDING ON IT

M.P.NACHIMUTHU  
PRESIDENT"

we are indeed grateful to you for the further  
exemption which you have been pleased to announce in the Parlia-  
ment for counts of yarn 1 to 10 besides counts of yarn 11 to 40  
already announced in the original proposals of Excise duties.  
It is our considered opinion that even the exemption now announced  
by you will not give adequate relief to the Handloom Industry.  
You are already aware that quite recently prices of fine and  
superfine counts of yarn have considerably gone up increasing the  
cost of production of fine and superfine cotton Handloom fabrics.  
In this connection, we wish to point out that due to a slight  
increase in the standard of living in the country even lower-  
middle and poor classes of people are taking to handloom fabrics  
of fine and superfine counts. In view of this the Handloom  
Industry is consuming in an increasing measure yarn of finer

Contd.....

counts also. It is natural that the increasing cost of production of these varieties of cloth will affect their sales in the country. You are also aware that a good portion of these varieties is also exported. Due to keen competition from countries like Japan, Hongkong and China, our sales of Handloom Fabrics in overseas markets are gradually going down. Further increase in the cost of production of the fabrics, **is** sure to weaken our position overseas. Therefore both from the point of view of internal sales and of export of Handloom Fabrics, exemption from Excise duty is very essential for fine and superfine counts of yarn also. We, therefore, in the name of the handloom industry and in the name of the millions of handloom weavers employed therein, appeal to you to give exemption for the other varieties of cotton yarn also.

Of late, handlooms are also consuming an appreciable quantity of Rayon and Staple Fibre yarn for the manufacture of sarees, lungies, cholies etc., We therefore plead that these types of yarn consumed by the handlooms are also given exemption from the operation of the proposed excise duties.

We hope and trust that our representation would receive your best and favourable consideration.

Thanking you,

Yours faithfully,

(Sd) M.P.NACHIMUTHU  
PRESIDENT

A. I. T. U. C.  
Received 27-3-61  
Replied.....



262

No.

3169



INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

Received here at \_\_\_\_\_ H. \_\_\_\_\_ M.

O NO(13-15) 10 TANDA U P 24

LEADER OPPOSITION GROUP LOKSABHA NEW DELHI.

ALL POWERLOOMS CLOSED DUE TO EXCESSIVITY ON FOUR POWERLOOMS LABOUR

UNEMPLOYMENT CREATED GREAT SOX CRISIS YOUR KIND ATTENTION REQUESTED--

-- HONDAHISHI SECRETARY POWERLOOM BUNKER UNION TANDA --

CPD AT 22/ HRS.

This form accompany any enquiry respecting this telegram.

C-3

Received... 293-Cl  
Replied.....

262

No. 2218



INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

Received here at \_\_\_\_\_ H. \_\_\_\_\_ M.

O OA IO TANDA U P 27

LEADER OPPOSITION LOK SABHA ND.

.... EXCISE DUTY ON FOUR POWER LOOMS CAUSED ALL POWERLOOMS CLOSED TWENTYTHOUSANDS  
LABOUR UNEMPLOYED TEN DAYS PASSED IMMEDIATE DECISION SOLICITED GREAT CRISIS STAPLE  
ARTSILK YARN PRICES INCREASED 60 PERCENT.

POWERLOOM BUNKAR UNION.

C/-T 21/00.  
MISHRA.

This form accompany any enquiry respecting this telegram.

A. I. T. U. C-3  
Received... 30/3/61  
Replied.....



262

No. 2949

9-3-61

INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

Received here at \_\_\_\_\_ H. \_\_\_\_\_ M.

X SC (18-15) SURAT 29

SRI S. A. DANGE MEMBER OF PARLIAMENT NEW DELHI.

.....WE IN A BATCH OF ABOUT 100 SMALL WEAVERS ARE COMING FOR  
DEMONSTRATION BEFORE PARLIAMENT AS PROTEST AGAINST LEVY OF EXCISE TO SMALL-  
SCALE WEAVING UNITS AS ALREADY INTIMATED STOP THE MORCHA WILL REACH DELHI ON  
2ND APRIL...

MADANLAL BUNKI CONVENER TAXATION OPPOSITION SANGRAM SAMITEE

RUSTAMPURA SURMAWAD SURAT...

This form accompany any enquiry respecting this telegram.

POST OFFICES

I. A. B. Delhi 1961—9000 Books.